

ANNEXURE

(a) Whether the dispute raised by Thiru E.K. Shankar against the management of M/s. Shree Mother Plast India Private Limited, Puducherry, over non-employment is justified or not? if justified, what relief the petitioner is entitled to?

(b) To compute the relief, if any, awarded in terms of money, if it can be so computed?

(By order)

R. DJEACOMAR,
Under Secretary to Government (Labour).

**GOVERNMENT OF PUDUCHERRY
CHIEF SECRETARIAT (HOUSING)**

(G. O. Ms. No. 17/2016-Hg.,
Puducherry, dated 26th September 2016)

NOTIFICATION

In exercise of the powers conferred under section 5(2) of the Pondicherry Housing Board Act, 1973, The Lieutenant-Governor, Puducherry accepts the resignation tendered by Thiru S. Sundararajan as Non-official Member of the Puducherry Housing Board with immediate effect.

(By order of the Lieutenant-Governor)

S. THAMMU GANAPATHY,
Deputy Secretary to Government (Housing).

**GOVERNMENT OF PUDUCHERRY
BHARATHIDASAN GOVERNMENT COLLEGE
FOR WOMEN**

Puducherry, the 26th September 2016.

TENDER NOTICE

Sealed tenders are invited by the the Principal, Bharathidasan Government College for Women, Puducherry, for the sale of pruned trees in the college premises.

2. The rate for above pruned trees should be quoted in a lot.

3. The tenders in sealed cover superscribed as "Tender for the purchase of pruned trees" should be addressed to the Principal, Bharathidasan Government College for Women, Puducherry-605 003, so as to reach

him on or before 7-10-2016 at 3.00 p.m. The tenders will be opened at 4.00 p.m. on the same day in the presence of the tenderers present. The tenderer who quotes the highest rate will be the successful tenderer and tender will be finalized on his favour.

4. The intending tenderers should deposit an earnest money of ₹ 1,000 (Rupees one thousand only). The earnest money deposit of the unsuccessful tenderers will be refunded after finalizing the tender and that of successful tenderers will be deducted towards the cost of the items.

5. Further, in the event of successful tenderer failing to pay the cost in full and lift the pruned trees at the agreed rate, at their own expenses before the close of third day counted from the date of receipt of communication from this College, the earnest money deposit will be once and forever forfeited in favour of the Government and the concerned tenderer will lose the right of removal of the items. If, the said third day happens to be a Government holiday, the date will be extended till the next working day on receipt of specific request, in writing from the tenderer.

6. The undersigned reserves the right to reject any or all tenders without assigning any reason what so ever. Any contravention of the rules of tender notice will result in the forfeiture of the earnest money deposit.

7. No claim about the quantity, quality and the value of the sold goods will be admitted after the tender is finalized. The removal of items from this Institution shall be only during working hours.

8. Sales tax will be collected as per existing rates.

9. The successful tenderer should make his own arrangement to weigh the pruned trees subject to the satisfaction of the undersigned in regard to weighment.

PRINCIPAL.

AFFIDAVIT

I, Krishnappan, son of Alagappan, Hindu, aged 50 years, residing at No. 147, Janani Apartments, 12th Cross, Krishna Nagar, Puducherry-605 008, do hereby state that I represent my son Alagappan in my capacity as his natural guardian and state the following:

I am deposing this affidavit on behalf of my minor son.

I submit that my son was born on 14-1-2002 and named as 'Alagappan', and the said name has been mentioned in his Birth Certificate. Though, he was

named as 'Alagappan' yet he was called in our home and other places as 'Manikandan'. Inadvertently his home-calling name has been given in our Family Ration Card No. 059965.

Hence, I submit that the names 'Alagappan' as found in the Birth Certificate of my son and the name 'Manikandan' as found in our Family Ration Card are denote one and the same person *i.e.*, my son only.

I submit that nothing has been concealed or misrepresented in this regard.

I declare that my son will be used his name as 'K. Alagappan (கே. அழகப்பன்)' in all his records hereafter.

Signed before the Notary Public at Puducherry, on this 20th day of September 2016.

998157

AL. KRISHNAPPAN.

AFFIDAVIT

I, S. Navaneetham, wife of Sundaramoorthy, Indian, Hindu, aged about 44 years, residing at No. 63, Market Street, Gandhi Nagar, Puducherry-605 006, do hereby solemnly affirm and sincerely state as follows:

1. I state that I am the deponent herein and I am well aware of the facts of the deposition.

2. I state that I was born on May 1973 named as 'Navaneedham (நவநீதம்)' by my parents and the same is entered in my Electoral Identity Card No. CVP2126571 issued by the Election Commission of India. My name is mentioned as 'Navaneetham' in my son Surendar Babu's Birth Certificate in Registration No. O/1992/1349 and in my daughter Hemamalini's Birth Certificate under Registration No. J/2000/02937. My name is mentioned as 'நீர்மலா' in my Family Ration Card No. 157388 issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry and my name is mentioned as 'S.Nirmala' in my Aadhaar Card No. 5970 8300 3376. Both the names 'நவநீதம்' என்கிற 'நீர்மலா' have been mentioned in my Marriage Invitation Card.

3. I declare that the above mentioned all my names 'Navaneedham', 'Navaneetham (நவநீதம்)' and 'S. Nirmala and நீர்மலா' are refer to one and the same person *i.e.*, myself only.

4. Further, I state and declare that hereafter I will be called and known only by my name as 'Navaneetham (நவநீதம்)'.

Therefore, I swear this affidavit for the knowledge of my relatives, friends, and official concern and also to enter my correct name 'Navaneetham (நவநீதம்)'.

The above deposition is true and correct to the best of my knowledge and belief.

Solemnly and sincerely affirmed and signed before the Notary Public at Puducherry on this 12th day of August 2016.

998158

S. நவநீதம்.

CHANGE OF NAME

I, Anbukarasi, daughter of Manoharan, residing at No. 124/C, C. H. C. Quarters, Thirunallar, do hereby solemnly affirm and sincerely state on oath as follows:

1. That as per my birth entry having Registration No. 224/1982 of Karaikal Municipality, my name has been registered as 'Anbukarasi'.

2. That I hereby change my name as 'T.M. Anbukarasi'.

3. Henceforth, I will be known and referred as 'T. M. Anbukarasi' in my all future acts and deeds.

Solemnly affirmed and signed before the Notary Public at Karaikal, on this 26th day of August 2016.

998159

M. ANBUKARASI.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி (9-9-2016), புதுச்சேரி-605 005, மோகன் நகர், SBI காலனி, நான்காவது குறுக்குத் தெரு, கதவிலக்கம் 11 கொண்ட இல்லத்தில் வசிக்கும் மாரி அவர்களின் குமாரர் முத்துக்கண்ணு (Muthukannu) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்.-

எனது மகனின் பெயர், அவரது பிறப்புச் சான்றிதழ் எண் 6138/2001/11-ல் 'Manoida' என்றும், அவரது *Bonafide* சான்றிதழில் அவரது பெயர் 'Mano Ida Isaac Doss. M.D', என்றும், அவரது ஆதார் அடையாள அட்டை எண் 9967 3780 1642-ல் அவரது பெயர் 'மு.தே. மணோ ஐடா ஐசக் தாஸ் (M.D. Mano Ida Isaac Doss)' என்றும் மற்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 024228-ல் அவரது பெயர் 'மணோ ஐடா ஐசக் தாஸ்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய மகனின் பெயர்கள்தான், வெவ்வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் எனது மகன் 'மு.தே. மணோ ஐடா ஐசக் தாஸ் (M.D. Mano Ida Isaac Doss)' என்றே அழைக்கப்படுவார்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

998160

M. MUTHUKANNU.

AFFIDAVIT

I, Fathima, wife of A. Abubacker Siddik, aged about 41 years and residing at No. 31, Third Street, Pudu Nagar, Thirukkanur, Puducherry-605 501, do hereby solemnly affirm and declare as under:

I am the deponent herein.

I hereby declare that in my Aadhaar Card *vide* Serial No. 2454 6220 8278 issued by the Unique Identification Authority of India, my name is mentioned as 'A. S. Fathima'.

I also declare that in my Certificate of Marriage celebrated in other Forms *vide* S. M. No. 13/2010, my name is mentioned as 'Fathima'.

Further, I submit to state that in my Savings Bank Account No. 35153425226 of State Bank of India, my name is mentioned as 'A. S. Fathima'.

Whereas, in my Transfer Certificate issued by the Government of Puducherry, Department of Education, *vide* Serial No. 45/92-93 No. 112432, my name is mentioned as 'M. S. Pathimabee'.

Also in my Family Ration Card *vide* Serial No. 442908 issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry, my name is mentioned as 'ஃபாத்திமா'.

Hence, the names 'A.S. Fathima', 'Fathima', 'M. S. Pathimabee' and 'ஃபாத்திமா' are refer to one and the same person *i.e.*, myself only.

Hereinafter, I will be called and referred as 'A. S. Fathima' only.

Hereinafter, I shall sign my signature as 'A. S. Fathima' only.

Signed before the Notary Public at Puducherry, on this 21st day of September 2016.

998163

A. S. FATHIMA.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி (22-9-2016), புதுச்சேரி-605 111, சஞ்சீவி நகர், திண்டிவனம் வீதி, கதவிலக்கம் 8 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ஜெயராம் அவர்களின் குமாரர் புருஷோத்து (Purushothu) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்.-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் O/1981/00952-ல் 'Purushothu' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 2637 8086 8518-ல், 'ஜெ. புருஷோத்து (J. Purushothu)' என்றும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் GKY0644328-ல், 'புருஷோத்து (Purushothu)' என்றும் மற்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 339391-ல் எனது பெயர் 'புருஷோத்தமன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான், வெவ்வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'புருஷோத்து (Purushothu)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

998177

J. PURUSHOTHU.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி (22-9-2016) புதுச்சேரி-605 111, சஞ்சீவி நகர், முந்நாற்று மாங்களம் வீதி, கதவிலக்கம் 47 கொண்ட இல்லத்தில் வசிக்கும் தங்கராசு அவர்களின் குமாரர் சரண்ராஜ் (Saranraj) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் O/1989/01123-ல் 'Saranraj' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 9376 1831 0364 மற்றும் எனது வாக்காளர் அடையாள அட்டை எண் ATTO055376 ஆகியவற்றில் 'சரண்ராஜ் (Saranraj)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 420379-ல் எனது பெயர் 'சரவணன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான், வெவ்வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று, இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'சரண்ராஜ் (Saranraj)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்கூறியவைகளில் ஏதாவது சட்ட சிக்கல் இருந்தால் அவைகளை நானே முன்னின்று என் சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படுவேன் என்றும் உறுதியளிக்கின்றேன். இப்படி நான் சம்மதித்து எழுதிக்கொடுத்த உறுதிமொழிப் பத்திரம்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

998178

T. சரண்ராஜ்.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி (22-9-2016), புதுச்சேரி-605 110, வில்லியனூர், சுல்தான்பேட்டை, மாயா வீதி, கதவிலக்கம் 10 கொண்ட இல்லத்தில் வசிக்கும் முகமது அப்துல் அவர்களின் மனைவி நபிஸா (Nabesa) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்.-

எனது பெயர், எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 214/2011-12-ல் 'K. நபிஸா' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 9412 4803 5445-ல் 'நபிஸா (Nabesa)' என்றும், எனது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் YIQ0082727-ல் 'நபிஸா (Nabesa)' என்றும், எனது நீக்காஹ் பதிவு பத்திரத்திலும், எனது திருமண அழைப்பிதழிலும் எனது பெயர் 'K. நபிஸா பேகம்' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 054421-ல் 'நபிஸா பேகம்' என்றும், எனது மகன் 'Mohammed Adhil' அவரது பிறந்த பதிவில் எனது பெயர் 'Nabisha Begum' என்றும் மற்றும் எனது இரண்டாவது மகன் 'Mohammad Aasil' அவரது பிறந்த பதிவில் எனது பெயர் 'Nabisa' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான், வெவ்வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'நபிஸா (Nabesa)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

998179

நபிஸா.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூலை மாதம் 28-ஆம் தேதி (28-7-2016), புதுச்சேரி, கிருமாம்பாக்கம், இந்திரா நகர், கதவிலக்கம் 170 கொண்ட இல்லத்தில் வசிக்கும் தமிழ்வேல் அவர்களின் மனைவி ரமணி (Ramani) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்.-

எனது பெயர், எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் சேர்க்கை எண் 756-ல், 'G. ரமணி' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 9293 6168 2275-ல், 'த. ரமணி (T. Ramani)' என்றும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் CDS0262709-ல், 'ரமணி (Ramani)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 366690-ல் 'இறைமணி' என்றும் மற்றும் எனது மகன் ஜெயந்தன் அவர்களின் பிறப்புச் சான்றிதழில் எனது பெயர் 'Ramani' என்றும்

குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான், வெவ்வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ரமணி (Ramani)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூலை மாதம் 28-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

998183

T. RAMANI.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி (23-9-2016), புதுச்சேரி-605 008, லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், கால்நடை மருத்துவமனை வீதி, கதவிலக்கம் 15 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ஜெயராமன் அவர்களின் குமாரர் ஆனந்து (Aanandu) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்.-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் M/1990/00263-ல் 'Aanandu' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 6482 0286 1667-ல், 'ஆனந்து (Aanandu)' என்றும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் IUM0019554-ல், 'ஆனந்து (Aanandu)' என்றும், எனது பாஸ்போர்ட் எண் M8414786-ல், 'Aanandu' என்றும், எனது ஓட்டுநர் உரிமம் எண் PY0120140001126 மற்றும் State Bank of India எனது வங்கி கணக்கு எண் 32838736279 ஆகியவற்றில் 'Aanandu. J', என்றும் மற்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 307287-ல் எனது பெயர் 'சந்தோஷ்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான், வெவ்வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ஆனந்து (Aanandu)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

998186

J. ஆனந்து.

AFFIDAVIT

I, Abdoulrazac Dit Ahamadoulla, son of Abdoul Rahime, aged about 62 years, residing at No. 25, New Street, Sultanpet, Villianur, Puducherry-605 110, do state on oath as follows:

1. I am the deponent herein.

2. My name is mentioned in the following certificates viz., (1) In my Birth Certificate registered at Villianur Commune Panchayat under Registration No. V/1955/00070 as 'Abdoulrazac Dit Ahamadoulla', (2) In my Aadhaar Card No. 9179 5618 5732 issued by the Unique Identification Authority of India as 'Abdoul Razac Dit Ahamadoulla', 'அப்துல் ரசாக் (எ) அஹ்மத்துல்லா' (3) In Indian Overseas Bank, Pattanur Branch, Passbook in my Savings Account No. 310501000000150 as 'Abdoul Razac Dit Ahamadoulla', (4) In my Passport issued by the Regional Passport Authority under No. B 0978220 at Chennai, dated 22-11-1999, mentioned my surname as 'Abdul Rahim' given name 'Abdul Razack', (5) In my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry under No. 054139 as (in Tamil) 'அப்துல் ரசாக் (எ) அஹ்மத்துல்லா'.

3. I state that all my four names viz., 'Abdoul Razac Dit Ahamadoulla' 'அப்துல் ரசாக் (எ) அஹ்மத்துல்லா', 'Abdul Rahim' and 'Abdul Razack' 'அப்துல் ரசாக் (எ) அஹ்மத்துல்லா' are refer and denote to one and the same person that is myself only.

4. Hereinafter, I shall be called and spelled as per my Birth Certificate name with spelling as 'Abdoulrazac Dit Ahamadoulla (அப்துல் ரசாக் (எ) அஹ்மத்துல்லா)'.

5. I state and declare that I shall henceforth be called and known as 'Abdoulrazac Dit Ahamadoulla'.

6. Further, I do hereby undertake that I have not concealed any true facts or misrepresented and the facts stated by me above are true to the best of my knowledge, belief and information and nothing material has been concealed therein.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 14th day of September 2016.

998197

ABDOULRAZAC.

AFFIDAVIT

I, Abdoulrazac Dit Ahamadoulla, son of Abdoul Rahime (late), aged about 62 years, residing at No. 25, New Street, Sultanpet, Villianur, Puducherry-605 110, do state on oath as follows:

1. I am the deponent herein.

2. My deceased father's name is appeared in the following certificates viz., (1) In my Birth Certificate registered at Villianur Commune Panchayat under Registration No. V/1955/00070 as 'Abdoul Rahime' (2) In my father's Birth Certificate registered at Villianur Commune Panchayat under Registration No. 51/1924/N.V mentioned as 'Raimane' (3) The Identification Certificate issued by Villianur Commune Panchayat under No. 35/73, dated 6-6-1973 certified as 'Raimane fils de Abdoul Razac et de Aminaby', ne le 21-4-1924, a Sultanpeth (Commune de Villenour) No. de l'acte. 51. est connu aussi sous le non de 'K. A. Abdoul Rahim' (4) Freedom Fighter Identity Card issued on 16-6-1993 by Freedom fighter Cell at Puducherry; as 'K.A. Abdul Raheem @ Raheeman' (5) In my Passport issued by the Regional Passport Authority, under No. B 0978220 as 'Abdul Rahim'.

3. I state that all the five names that is 'Abdoul Rahime', 'Raimane', 'K.A. Abdoul Rahim', 'K.A. Abdul Raheem @ Raheeman' and 'Abdul Rahim' are refer and denote to one and the same person that is my deceased father only.

4. Further, I do hereby undertake that I have not concealed any true facts or misrepresented and the facts stated by me above are true to the best of my knowledge, belief and information and nothing material has been concealed therein.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 20th day of September 2016.

998198

A. ABDOUL RAZAC.

AFFIDAVIT

I, Abdoulrazac dit Ahamadoulla son of Abdoul Rahime, aged about 62 years, residing at No. 25, New Street, Sultanpet, Villianur, Puducherry-605 110, do state on oath as follows:

1. I am the deponent herein.

2. My deceased mother's name is mentioned in the following certificates viz., (1) In my Birth Certificate registered at Villianur Commune Panchayat under Registration No. V/1955/00070 as 'Djoulehaby' (2) In my mother's Birth Certificate registered at Nellikuppam Municipality under Registration No. 301/2003/1 (in Tamil) as 'ஜீலைகாபீவி' (3) In my Passport issued by the Regional Passport Authority under No. B0978220 as 'Zulaiha Bevi'.

3. That all the three names that is 'Djoulehaby', 'ஜீலைகாபீவி' and 'Zulaiha Bevi' are refer and denote to one and the same person that is my deceased mother only.

4. Hereinafter, I shall be used and spelled my mother's name as per the spelling mentioned as my Birth Certificate as 'Djoulehaby'.

5. I state and declare that I shall henceforth be use my mother's name as per the spelling mentioned as my Birth Certificate as 'Djoulehaby'.

6. Further, I do hereby undertake that I have not concealed any true facts or misrepresented and the facts stated by me above are true to the best of my knowledge, belief and information and nothing material has been concealed therein.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 15th day of September 2016.

998200

ABDOULRAZAC.

AFFIDAVIT

I, Mohanasanthosh, son on Santhanakrishnan, Hindu, aged about 24 years and residing at No. 125, East Coast Road, Kalapet, Puducherry-605 014, do hereby solemnly affirm and declare as follows:

I state that I am the deponent herein and I am well aware of the facts of this deposition.

I state that my name has been mentioned in the following documents such as:

1. In my new Birth Certificate under Registration No. THU/826/1992/001/0, dated 9-6-1992 issued by the Department of Public Health, Greater Chennai Corporation, Chennai as 'Mohana Santhosh'.

2. In my Elector's Photo Identity Card No. IKU0425439 issued by the Election Commission of India as 'Mohana Santhosh'.

3. In my Aadhaar Card No. 2361 6285 3242 issued by the Unique Identification Authority of India as 'Mohanasanthosh'.

4. In my Matriculation School Leaving Certificate issued by the State Board of Matriculation and Anglo Indian School Leaving Certificate Examination, Tamil Nadu as 'Mohanasanthosh S'.

5. In my higher Secondary Course Certificate issued by the State Board of School Examinations (Higher Secondary), Tamil Nadu as 'Mohana Santhosh S'.

6. In my Degree of Bachelor of Commerce in Corporate Secretaryship Certificate issued by the University of Madras as 'Mohanasanthosh S'.

I State that my name is entered as 'மோகனசந்தோஷ்' in our Family Ration Card No. 197191 issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry.

Further, I state that in my old Birth Certificate under Registration No. 826, dated 9-6-1992 issued by the Deputy Tahsildar, Saidapet, Chennai, my name has been mentioned by the concerned authority as 'சந்தோஷ்' and also state that I have changed my name from 'Santhosh' to 'Mohanasanthosh', which is issued in my New Birth Certificate by the Department of Public Health, Greater Chennai Corporation, Chennai.

I state that the above mentioned my names in this affidavit as 'Mohanasanthosh', 'Mohana Santhosh', 'Mohana Santhosh S' 'மோகனசந்தோஷ்' and 'சந்தோஷ்' are refer to one and the same person *i.e.*, myself only.

I state that I made this affidavit *in lieu* proof of Identity of my correct name and to publish my correct name as 'Mohanasanthosh' only.

Hence, this sworn in affidavit may kindly be accepted to this effect.

I take oath and solemnly declare/affirm that the particulars furnished by me above are correct and that I have not concealed or misrepresented any facts.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 28th day of September 2016.

998226

S. MOHANASANTHOSH.

No legal responsibility is accepted for the publication of advertisement regarding change of names and other private notifications in the Gazette. Persons notifying the same will remain solely responsible for the legal consequences and also for any other misrepresentations, etc.

online publication at "<http://styandptg.puducherry.gov.in>"

Government Central Press
Directorate of Stationery and Printing
Puducherry-605 009